



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 3(2).] பாராளுமன்றம்

3 ஆம் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தம்

2016 மே 23 திங்கட்கிழமை வெளியிடப்பட்டது

2016 யூன் 07, செவ்வாய்க்கிழமை

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

*

இலங்கை தேசிய ஆராய்ச்சி பேரவை — இரண்டாம் மதிப்பீடு.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றது.

2016 யூன் 10, வெள்ளிக்கிழமை

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

பா.177/15

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— ஹஜ் யாத்திரை சட்டமொன்றை அறிமுகப்படுத்துதல்,— இலங்கையிலிருந்து வருடம்தோறும் ஹஜ் யாத்திரையில் ஈடுபடுகின்ற ஹஜ் யாத்திரிகர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும், அது தொடர்பாக நிறுவனக் கட்டமைப்பொன்றை தாபித்து சட்ட ஏற்பாடுகளை வகுப்பதற்காகவும் அரசாங்கத்தினால் “ஹஜ் யாத்திரைச் சட்டம்” ஒன்று அறிமுகப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

பா. 178/15

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவுகூர்வதற்கான பொதுத் திகதியொன்றைக் குறித்தொதுக்குதல்,— வட மாகாணத்தில் கடந்த பல தசாப்தங்களாக காணப்பட்ட யுத்த நிலவரம் நீங்கி அமைதியானதொரு வாழ்க்கை முறைக்கு மக்கள் பிரவேசித்துள்ளதோடு, கடந்த காலப்பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவும், யுத்த நிலவரம் காரணமாகவும், படுகொலைக்கு உள்ளான அனைத்து இன, மத மற்றும் சமூகங்களைச் சேர்ந்த, சகல மொழிகளையும் பேசுகின்ற மக்களை இலங்கையர்களாக நினைவுகூர்ந்து, அம்மக்கள் தாய் நாட்டுக்காக மேற்கொண்ட தியாகங்களுக்கு மதிப்பளிப்பதற்காக, வட மாகாணத்தின் ஓமந்தைப் பிரதேசத்தில் பொருத்தமானதோர் இடத்தில் “நினைவுத்தூபியொன்றை” அமைப்பதற்கும், மேற்படி யுத்த நிலவரம் காரணமாக உயிரிழந்த சகல இன, மத மற்றும் மொழிகளைப் பேசுகின்ற மக்களை நினைவுகூர்வதற்காக பொருத்தமான திகதியொன்றை பெயரிட்டு ஒவ்வோர் ஆண்டும் அத்தினத்தைக் கொண்டாடுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

(2)

2016 யூன் 22, புதன்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

9/ '15

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) 2015.08.18 ஆம் திகதி காலி துறைமுகப் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் போது நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'மஹநுவர்' எனும் கப்பலினுள்ளும் இலங்கை தென்னக கப்பல் வளாகத்தினுள்ளும் மற்றும் அதன் சேவா வனிதா அலகுக்குச் சொந்தமான கட்டடத்தினுள்ளும் ஆயுதங்கள் மற்றும் ரவைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமையினை அவர் அறிவாரா?
- (ஆ) (i) பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ரவைகளின் சட்ட ரீதியான உரிமையை எவரேனும் நபர் ஒருவர் அல்லது நிறுவனம் ஒன்று கொண்டுள்ளதா என்பதையும்;
- (ii) மேற்படி ஆயுதங்கள் எவரேனுமொரு ஆளுக்கு அல்லது ஏதேனுமொரு நிறுவனத்திற்கு எச்சட்டத்தின் கீழ் கையளிக்கப்பட்டிருந்தன என்பதையும்;
- (iii) ஆமெனில், இதற்கு அதிகாரம் வழங்கிய அதிகாரி யார் என்பதையும்;
- (iv) மேற்படி ஆயுதங்களை உற்பத்தி செய்த நாடு, ஆண்டு மற்றும் பெற்றுக் கொண்டுள்ள உரிமப்பத்திரம் ஆகியவை யாவை என்பதையும்;
- (v) ஆயுதங்கள் எந்த வழிமுறையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் அதற்காக செலவிடப்பட்டுள்ள பணத்தொகை யாது என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மேற்படி மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை துறைமுக வளாகத்தில் பேணிச் செல்வதற்கு அனுமதியுள்ளதா;
- (ii) இதற்கான அனுமதியை வழங்கியுள்ள அதிகாரி யார்;
- (iii) இதன் சார்பில் அவென்கார்ட் நிறுவனம் ஏதேனும் பணத்தொகையை செலுத்துகின்றதா;
- (iv) ஆமெனில், அப்பணத் தொகை எவ்வளவு; என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) (i) மேற்படி சம்பவங்கள் தொடர்பில் சட்ட மாஅதிபர் வழங்கியுள்ள முடிவுகளை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நீர் ஏற்றுக்கொள்வீரா;
- (ii) இது தொடர்பில் பாராளுமன்றக் குழுவொன்றை நியமிப்பாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (உ) இன்றேல், ஏன்?

கௌரவ புத்திக பத்திறண,— நீர்ப்பாசன மற்றும் நீரக வளமூல முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) நில்வள கங்கையினதும் ஜின் கங்கையினதும் நீரை பாரிய அம்பாந்தோட்டை அபிவிருத்தி வலயத்துக்குக் கொண்டு செல்வதற்கான கருத்திட்டத்தின் பிரகாரம் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக எதிர்பார்க்கப்படும் நீரின் அளவு எவ்வளவென்பதையும்;
- (ii) அக்கருத்திட்டத்தின் திட்டவரைவை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) அக்கருத்திட்டத்தின் காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சுற்றாலுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பாக சுற்றாடல் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அவ்வறிக்கையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (v) அக்கருத்திட்டத்தின் மூலம் நில்வலா கங்கையில் உவர் நீர் கலக்கும் ஆபத்தை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) பல்கலைக்கழகங்களில் கல்விசாரா உப பரிபாலகர்களுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட லீவுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 912/1 ஆம் இலக்கச் சுற்றறிக்கையின்படி 90 நாட்களாகவிருந்த வருடாந்த லீவுகள் 45 ஆகக் குறைக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (iii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (iv) மீண்டும் 04/2003 ஆம் இலக்க சுற்றறிக்கையின்படி, சாதாரண அரசாங்க விடுமுறைகள், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் முழு நோன்மதித் தினம் அடங்கலாக 90 நாட்கள் வரை மேற்படி லீவுகளின் எண்ணிக்கை மாற்றப்பட்டுள்ளதா என்பதையும்;
- (v) ஆமெனில், ஏன் என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(4)

- (ஆ) (i) அரசாங்க ஊழியர்களுக்குரிய லீவுகளும் இவர்களுக்குரிய 90 நாட்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டுள்ளதன் மூலம் மேற்படி ஊழியர்களுக்கு ஏனைய சாதாரண ஊழியர்களுக்குக் கிடைக்கும் வரப்பிரசாதம் இழக்கச் செய்யப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) சாதாரண அரசாங்க ஊழியர்களுக்குரிய லீவுகளைக் குறைக்காது, பல்கலைக்கழக கல்விசாரா உப பரிபாலகர்களுக்கு லீவு வழங்குவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையொன்றைத் தயாரிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

351/ ' 15

கௌரவ எஸ். எம். மரிக்கார்,— அரசு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேற்பதற்கு,— (3)

- (அ) (i) லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியினால் ட்ரய்ஸ்டார் அப்பரல் எக்ஸ்போர்ட்ஸ் (தனியார்) கம்பனிக்கு ரூபா 530 மில்லியன் கடன் தொகையொன்று வழங்கப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், அது எந்த அடிப்படையில்;
- (iii) இக்கடன் தொகை வழங்கப்பட்டதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்கள் நிறைவேறியுள்ளதா;
- (iv) ஆமெனில், அவை யாவை;
- (v) இன்றேல், இத்தொகையை அக்கம்பனியிடமிருந்து அறவிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை;
- (vi) இதுவரை செலுத்தப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;
- (vii) செலுத்தப்படாதுள்ள தொகையை அறவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) கடந்த சனாதிபதித் தேர்தல் காலகட்டத்தில் லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியினால் ரூபா 700 இலட்சம் தொகை ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையிலுக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், மேற்படி தொகையை அறவிடுவதற்கான செயல்முறையொன்று உள்ளதா;
- (iii) ஆமெனில், அச்செயல்முறை யாது;
- (iv) அதன் தற்போதைய நிலைமை யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) 2014 ஆம் ஆண்டில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளாக ஈலியம், ஐதரசன் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்துகின்றதுமான வாகனங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) ஈலியத்தை மாத்திரம் பயன்படுத்துகின்ற வாகனங்களை வர்த்தக நோக்கில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ள கம்பனிகள் மற்றும் அத்தகைய வாகனங்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
- (iii) ஐதரசனை மாத்திரம் பயன்படுத்துகின்ற வாகனங்களை வர்த்தக நோக்கில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ள கம்பனிகள் மற்றும் அத்தகைய வாகனங்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
- (iv) ஐதரசன் மற்றும் ஈலியத்தை மாத்திரம் பயன்படுத்துகின்ற வாகனங்களின் ஆகக்குறைந்த விலை வெவ்வேறாக யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) உயர் நீதி மன்றத்தின் S/C 2008 ஆம் இலக்க மற்றும் 2008.10.24 ஆம் திகதிய வழக்குத் தீர்ப்பின்படி திறைசேரி நானாவித செலவு விடயம் (TMV) மூலம் வழங்கப்படுகின்ற விசேட நிதி ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கான மேலதிக நிதி ஏற்பாடுகளாகும். 2008 ஆம் ஆண்டின் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 6(1) அதன்படி திருத்தப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேலுள்ள விடயத்தின்படி 2015 ஆம் ஆண்டில் மேலதிக நிதி ஏற்பாடுகள் வழங்கப்பட்ட அமைச்சுக்கள் யாவை என்பதையும்;
- (ii) மேலதிக நிதி ஏற்பாடுகள் வழங்கப்பட்டதன் நோக்கம் ஒவ்வொரு அமைச்சுக்கேற்ப தனித்தனியாக யாதென்பதையும்;
- (iii) இவ்வாறு வழங்கப்பட்ட மேலதிக நிதி ஏற்பாட்டுத் தொகை ஒவ்வொரு அமைச்சின்படி தனித்தனியாக யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(6)

- (இ) (i) விசேட செலவு அலகுகளான அதிமேதகு சனாதிபதி, பிரதம அமைச்சர் அலுவலகம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போன்றவற்றுக்கு 2015 ஆம் ஆண்டில் மேலதிக நிதி ஏற்பாடுகள் வழங்கப்பட்டதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்தொகை தனித்தனியாக யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

422/ '16

கௌரவ விஜித ஹேரத்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2015 சனாதிபதித் தேர்தலின்போது அரச ஊழியர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட ரூபா 10,000/- பணத் தொகையில் பொது நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 5/2015 இன் பிரகாரம் அரசாங்க, கூட்டுத்தாபனங்கள், சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனிகள் என்பவற்றுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட ரூபா 8000/- தொகையானது அரச கருத்திட்டங்களின் பணியாட்டொகுதியினருக்கு கிடைக்கவில்லை என்பதையும்;
- (ii) முன்னைய சம்பள அதிகரிப்புக்களின்போது கருத்திட்டங்களின் ஊழியர்களுக்கும் அச்சம்பள அதிகரிப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி அ (i) இன் பிரகாரம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டு 10 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், கருத்திட்ட பணியாட்டொகுதியினருக்கு அது வழங்கப்படாமை தொடர்பில் ஏதுவாயமைந்த காரணங்கள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி சம்பள அதிகரிப்பை கருத்திட்ட ஊழியர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- (iii) உரிய சம்பள அதிகரிப்பை அரச கருத்திட்டப் பணியாட்டொகுதியினருக்கு துரிதமாகப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iv) தற்போது 02 வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களுக்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச முகாமைத்துவச் சேவைகள் திணைக்கள சுற்றறிக்கை நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ கனக ஹேரத்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த திகதியில் இருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் ஒருசில டிப்போக்களில் சேவையாற்றுகின்ற பல்வேறு பதவிகளை வகிக்கின்ற உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பலவிதமான அநீதிகள், துன்பங்கள் மற்றும் பாதிப்புகளுக்கு இலக்காகி உள்ளனரென்பதையும்;
- (ii) ஒருசில ஊழியர்கள் வகித்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனரென்பதையும்;
- (iii) அத்தகைய ஊழியர்கள் பிற ஏற்புடைத்தாகாத சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) இச்செயற்பாடு நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முரணானதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அநீதிக்கு, துன்பங்களுக்கு மற்றும் பாதிப்புகளுக்கு இலக்காகிய அத்தகைய ஊழியர்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ எம். எச்.எம். சல்மான்,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) அம்பாறை மாவட்டத்தில், தெஹியத்தகண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய பின்வரும் முகவரிகளில் குடியிருப்பவர்கள் மிகவும் குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்குரிய அங்கத்தவர்கள் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா;

- (i) திரு. கே.ஜி. சந்திரசேன 18, ரிதீ எல
- (ii) திரு. எச்.எம். ஆரியதாச 12, மகாவலி வீடுகளுக்கு அருகில், சந்தனகம
- (iii) திருமதி. எம்.எம்.கே. ஹேமமாலி 128/1, துவாரகல
- (iv) திருமதி. கே.எம்..எம். மனோரன்ஜனீ பம்பரவான
- (v) திருமதி. ஏ. இந்திராணி மல்காந்தி பம்பரவான
- (vi) திருமதி. கே.எம். கருணாரத்ன 209, ரன்ஹெலகம
- (vii) திருமதி. யூ.ஜி. சுபாசினீ 299/2, துவாரகல

- (ஆ) ஆமெனில், பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளுடன் பல சிரமங்களுக்கு மத்தியில் வாழும் இவர்களின் குடிசை வீடுகளை மறுசீரமைத்துக்கொள்வதற்காக வீடமைப்பு உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ விமல் வீரவங்க, — நிதி அமைச்சரைக் கேட்பதற்கு, — (1)

- (அ) கடந்த அரசாங்கம் 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரசைகளின் ரூபா 01 மில்லியன் வரையிலான நிரந்தர வைப்புகளுக்கு 15 சதவீத வட்டியை வழங்கியதென்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) 2016 ஆம் ஆண்டு தொடக்கம் இச்சலுகையைப் பெறும் வயதெல்லையை 60 இல் இருந்து 55 வரை குறைப்பதற்கும்;
- (ii) வைப்புத் தொகையை ரூபா 1.5 மில்லியன் வரை அதிகரிப்பதற்கும்;
- (iii) இவ்வசதியை வழங்கும் உரிமம் பெற்ற கம்பனிகளுக்கு 1.5 சதவீத வட்டி நிவாரணத்தை வழங்குவதற்கும்;
- (iv) இதற்கென ரூபா 1,500 மில்லியன் தொகையை ஒதுக்குவதற்கும்;
- இவ்வருட வரவு செலவுத்திட்டத்தில் அவர் பிரேரித்துள்ளார் என்பதை ஏற்றுக் கொள்வாரா?
- (இ) (i) இது தொடர்பிலான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், குறிப்பிட்ட சலுகையைப் பெறும் சிரேஷ்ட பிரசைகளின் எண்ணிக்கை எவ்வளவு;
- (iii) இவ்வசதிகளை வழங்கும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் யாவை;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

கௌரவ எஸ். ஸ்ரீதரன், — விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு, — (1)

- (அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில் பொது விளையாட்டு மைதானமொன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், விளையாட்டு மைதானத்தை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) அதற்காக ஒதுக்கப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்;
- (iv) விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகள் தாமதமடைவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- (v) விலை மனுக்களை கோரல் உரிய முறையிலுக்கமைய நடைபெற்றுள்ளதா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) நிதி ஒதுக்கீட்டின்போது முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், அதற்காக வழங்கும் தீர்வுகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ விதுற விக்கிரமநாயக்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஹொரண ரோயல் கல்லூரி முதல் தடவையாக க.பொ.த.(சா.தர) பரீட்சையில் தேற்றி கணித பாடத்தில் சித்தியடையாத நிலையில் 2016 க.பொ.த. (உ.தர) பரீட்சைக்குத் தேற்றவுள்ள சுமார் 30 மாணவர்கள் சுற்றுநிருப அறிவுறுத்தல்களுக்கு முரணான விதத்தில் அதிபரினால் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;
- (ii) மாணவர்கள் சிலருக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழ்களை செல்லுபடியற்றதாக்குதல் போன்ற, மாணவர்களை உளரீதியாக வீழ்ச்சியடையச் செய்கின்ற செயல்களின் மூலம் அந்த மாணவர்களும் பெற்றோரும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர் என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) க.பொ.த. (உ.தரப்) பரீட்சை நடைபெறுவதற்குள்ள அடுத்த ஆறு மாதங்கள் வரையான காலப்பகுதியில் வெற்றிகரமாக பரீட்சையை எதிர்கொள்ள மாணவர்கள் தயார்படுத்தப்படும் நிலையில் குறித்த மாணவர்களுக்கு பாடசாலையில் கற்பதற்குள்ள வாய்ப்பினை இழக்கச் செய்தல் இலவச கல்விக்கான வாய்ப்பினை இழக்கச் செய்யும் செயலாகும் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) (i) இலங்கையின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள மாணவர்களை உளரீதியாக வீழ்ச்சியடையச் செய்தல் ஓர் அதிபரின் கடமையா என்பதையும்;
- (ii) அதிபரின் இந்த செயற்பாடு காரணமாக எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கவுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மவுலானா,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) மட்டக்களப்பு மாவட்டத்தில், கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, கிரான், செங்கலடி, வாகரை, வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் யுத்த சூழ்நிலை முடிவுற்றதைத் தொடர்ந்து மீள் குடியமர்த்தப்பட்ட மக்களால் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் கட்டப்பட்ட பல குடிசைகள் காட்டு யானைகளின் தாக்குதல் காரணமாக அழிக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) காட்டு யானைகளால் அழிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) காட்டு யானைகளின் தாக்குதலால் உயிரிழந்த மற்றும் உடற் காயங்களுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (iii) காட்டு யானைகள் ஊடுறுவியதன் விளைவால் வயல்கள் உட்பட சேனைப் பயிர்ச்செய்கை அழிவடைந்ததன் மூலம் தொழில்களை இழந்துள்ள ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (இ) (i) வீடுகளை இழந்தவர்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கும், உயிரிழந்த, உடற் காயங்களுக்கு உள்ளான மற்றும் தொழில்களை இழந்த ஆட்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குமான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனின், உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் இழப்பீடு பெற்றுக்கொடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

590/ '16

கௌரவ லக்கீ ஜயவர்தன,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையினுள் காணப்படும் சதொச விற்பனை நிலையங்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி நிலையங்களில் அரசு கட்டிடங்களில் இயங்கும் சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையும் வாடகை அடிப்படையில் இயங்கி வரும் சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) வாடகை அடிப்படையில் பெறப்பட்ட கட்டடங்களுக்கு வாடகைத் தொகையை செலுத்துவதற்கு சதொசவினால் வருடாந்தம் செலவிடப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
- (ii) வாடகைக்கு பெறப்பட்ட நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்; அவற்றின் உரிமையாளர்கள் யாவர் என்பதையும்; இவர்களுக்கு மாதாந்தம் செலுத்தப்படும் வாடகைத் தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iii) மேற்படி இடங்களில் தற்போது இயங்கிவருகின்ற மற்றும் மூடப்பட்டுள்ள சதொச நிலையங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்,
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) சதொச விற்பனை நிலையங்களை தாபிப்பதற்கு வாடகை அடிப்படையில் கட்டடங்களை பெறுகையில் முறைசார்ந்த செயன்முறை பின்பற்றப்படுகின்றதா என்பதையும்,
- (ii) ஆமெனில், அச் செயன்முறை யாதென்பதையும்,
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

103/ '15

கௌரவ புத்திக பத்திரண,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2010.01.01 ஆம் திகதி தொடக்கம் 2014.12.31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கனடாவிலும் அமெரிக்காவிலும் மரணித்த இலங்கைப் பிரசைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டின்படி தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- (ii) இவர்களது பெயர், வயது, இலங்கையில் வசித்த முகவரி மற்றும் மேற்படி நாடுகளில் புரிந்த தொழில் யாவையென்பதையும்;
- (iii) இந்த ஆட்களின் மரணங்களுக்கான அண்மித்த காரணங்கள் யாவையென்பதையும்;
- (iv) இவர்கள் சார்பாக அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்கள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 2010.01.01 ஆம் திகதி தொடக்கம் 2014.12.31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கனடாவிலும் அமெரிக்காவிலும் முழுமையாக மற்றும் பகுதியளவில் அங்கவீன நிலைமைக்கு உள்ளாகிய இலங்கைப் பிரசைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டின் பிரகாரம் தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- (ii) இவர்களது பெயர், வயது, இலங்கையில் வசித்த முகவரி மற்றும் மேற்படி நாடுகளில் மேற்கொண்ட தொழில்கள் யாவையென்பதையும்;
- (iii) இவர்கள் அங்கவீனமடைந்ததற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- (iv) இவர்கள் சார்பாக அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்கள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2016 யூன் 23, வியாழக்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

104/ '15

கௌரவ புத்திக பத்திரண,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2010.01.01 ஆம் திகதி தொடக்கம் 2014.12.31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவிலும் யப்பானிலும் மரணித்த இலங்கைப் பிரசைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டின்படி தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- (ii) இவர்களது பெயர், வயது, இலங்கையில் வசித்த முகவரி மற்றும் மேற்படி நாடுகளில் புரிந்த தொழில் யாவையென்பதையும்;
- (iii) இந்த ஆட்களின் மரணங்களுக்கான அண்மித்த காரணங்கள் யாவையென்பதையும்;
- (iv) இவர்கள் சார்பாக அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) 2010.01.01 ஆம் திகதி தொடக்கம் 2014.12.31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவிலும் யப்பானிலும் முழுமையாக அல்லது பகுதியளவில் அங்கவீன நிலைமைக்கு உள்ளாகிய இலங்கைப் பிரசைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டின் பிரகாரம் தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- (ii) இவர்களது பெயர், வயது, இலங்கையில் வசித்த முகவரி மற்றும் மேற்படி நாடுகளில் மேற்கொண்ட தொழில் யாவையென்பதையும்;
- (iii) இவர்கள் அங்கவீனமடைந்ததற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
- (iv) இவர்கள் சார்பாக அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

375/ '15

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) 2005-2015 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் (General Assembly) கலந்து கொண்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுக்களுக்கு,
- (i) தலைமை வகித்தவர்கள் யார் என்பதையும்;
- (ii) பிரதிநிதிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) இவர்களிடையே பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்களாயின், அவர்களுடைய பெயர்கள் யாவை என்பதையும்;
- (iv) வெளிநாட்டலுவல்கள் அமைச்ச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (v) செலவிடப்பட்ட மொத்த பணத் தொகை எவ்வளவென்பதையும்;
- (vi) மேற்படி செலவு விமானப் பயணங்கள், ஹோட்டல் மற்றும் தங்குமிட செலவுகள் என்றவாறு ஒவ்வொரு தலைப்புக்கமைய வெவ்வேறாக யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

428/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இலங்கை மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்களின் பெறுமதி தனித்தனியே யாது என்பதையும்;
- (ii) இலங்கை மத்திய வங்கி திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்கின்ற போது புதிய நாணயத்தாள்கள் நிதிச் சுற்றோட்டத்தில் சேர்க்கப்படுவதன் மூலம் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

475/ '16

கௌரவ கனக ஹேரத்,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட கராம்பு, கறுவா, மிளகு, சாதிக்கா, ஏலம் ஆகியவற்றின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு பொருளிலிருந்தும் கிடைத்த வருமானம் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iii) 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2015 ஆம் ஆண்டில் கிடைத்த வருமானத்தில் குறைவு அல்லது அதிகரிப்பு காணப்படுகின்றதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

508/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின், இலங்கை வகுப் சபையில் இலக்கம் R/0682/T/036 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட திருகோணமலை, N.C. வீதியில், 154 ஆம் இலக்க இடத்தில் அமைந்துள்ள முஹியித்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்குச் சொந்தமான அசையா ஆதனங்களின் (காணிகள், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள்) எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி ஆதனங்கள் அமைந்துள்ள ஒவ்வொரு இடத்தினதும் முகவரி யாது;
- (iii) ஒவ்வொரு ஆதனத்திலிருந்தும் மாதாந்தம் கிடைக்கின்ற வருமானம் தனித்தனியாக யாது;
- (iv) மேற்படி ஒவ்வொரு வகுப் ஆதனங்களுக்குமுரிய உறுதிகளில் குறிப்பிடப் பட்டுள்ள பெயர்கள் தனித்தனியாக யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி வகுப் ஆதனங்களின் பாவனையின்போது திணைக்களத்தின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா;
- (ii) மேற்படி ஆதனங்களில் ஒருசில ஆதனங்கள் அறுதியறுதிகள் மூலமாக எவரேனும் ஆட்களின் பெயர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனவா;
- (iii) ஆமெனில், இது சம்பந்தமாக இலங்கை வகுப் சபையினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ எஸ். சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பலாலி பிரதேசத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியொன்று அமைந்துள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;
- (ii) மேற்படி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் இயங்கு நிலை திட்டமிடப்பட்ட முறையில் தடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) இந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அமைந்துள்ள காணியை கையகப்படுத்தியிருப்போர் யாவர் என்பதையும்;
- (iv) மேற்படி காணியை விடுவித்து அதனை பயிற்சிக் கல்லூரிக்கு பெற்றுக்கொடுக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;
- (ii) இதுவரை ஆசிரியர் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய ஆசிரியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) கடந்த காலத்தில் இந்தப் பயிற்சிக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டு வந்த கற்கை நெறிகள் யாவை என்பதையும்;
- (iv) இன்றளவில் முன்னெடுக்கப்படுகின்ற கற்கை நெறிகள் யாவை என்பதையும்;
- (v) மேற்படி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர எடுக்கும் காலம் யாதென்பதையும்
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ சனில் ஹந்துனெத்தி,— வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அக்மீமன, அமல்கம அரசுக்கு சொந்தமான 174 வெற்றுக் காணித் துண்டுகளுக்கு 2007 ஆம் ஆண்டில் பெறுகை அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்ததா என்பதையும்;
- (ii) மேற்குறிப்பிட்ட காணிகளை விற்பனை செய்கின்றபோது வீடமைப்பு அதிகாரசபை பெறுகைச் செயற்பாட்டுக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
- (iii) அக்மீமன, அமல்கம 21 ஆம் இலக்க காணித் துண்டு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) இன்றேல், ஏன் என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) அ (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள காணித் துண்டுகளை பகிர்ந்தளிப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,-
- (ii) அ (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள 21 ஆம் இலக்க காணித் துண்டுக்குரிய மொத்தக் காணியின் பரப்பளவு எவ்வளவு என்பதையும்,-
- (iii) மேற்படி காணிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஆட்களுக்கு இதுவரை காணி வழங்கப்படாமையான காரணம் யாதென்பதையும்,-
- (iv) தெரிவு செய்யப்பட்டுவர்களுக்கு காணிகள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

573/ '16

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மவுலானா,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கொழும்பு - கண்டி வீதியில், வீதியவத்த தொடக்கம் நிட்டம்புவ வரையான பகுதியை விஸ்தரிக்கும் கருத்திட்டத்திற்கு கல்எலிய, மஸ்ஜித் மாவத்தை, இலக்கம் 5/1, என்ற முகவரியில் வசிக்கும் திரு. எம்.ஆர்.எம். மிம்சியாட் என்பவருக்கு சொந்தமான 392 கிராமம், 164 இலக்க காணித்துண்டு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டதென்பதையும்;
- (ii) மேற்படி காணிக்கு இற்றைவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதையும்; அவர் அறிவாரா?
- (ஆ) (i) கொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு நேராக அமைந்துள்ள, வர்த்தக ரீதியான பிரதேசத்துடன் இணைந்துள்ள இக்காணித்துண்டு குறைந்த பெறுமதிக்கு விலைமதிப்பிடப்பட்டுள்ளமையின் மூலம் அநீதிக்கு உள்ளாகியுள்ள திரு. மிம்சியாட்டுக்கு, தற்போதைய விலைமதிப்பீட்டு பெறுமதியை கருத்திற்கொண்டு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

592/ '16

கௌரவ லக்ஷீ ஜயவர்தன,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமாக இருந்து 1994.12.31 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையிலான காலத்தினுள் பல்வேறு ஆட்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள காணிகளின் அளவு எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி காணிகள் வழங்கப்பட்டுள்ள ஆட்கள் மற்றும் நிறுவனங்கள்; அமைந்துள்ள இடங்கள்; காணியின் அளவுகள் மற்றும் பெறுமதி வெவ்வேறாக யாவை என்பதையும்;
- (iii) மேற்படி காணிகளை வழங்கியதன் மூலம் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முழு வருமானம் எவ்வளவென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி காணிகளில் இன்றளவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள மற்றும் அபிவிருத்தி செய்யப்படாத காணிகளின் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (ii) தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய நிலையில் இருந்தும் உரிய அபிவிருத்தி மேற்கொள்ளப்படாத காணிகளை மீள காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

607/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) பாதுகாப்பு படைகளில் கடமையாற்றும் திருமணமான அங்கத்தவர்களுக்கு மூன்றாவது குழந்தை பிறப்பின்போது இதற்கு முந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ரூபா ஓர் இலட்சம் கொடுப்பனவு தற்போதும் வழங்கப்படுகின்றதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

623/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) பண்டாரவளை மாநகர சபையினால் சிவிலி வீதியில் வர்த்தகத் தொகுதியொன்றை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது என்பதையும்;

(ii) பின்னர், மேற்படி காணி மண்சரிவில் பாதிக்கப்பட்டதனால் மதிலை நிர்மாணிக்க மாத்திரம் ரூபா 4 மில்லியன் தொகை செலவிடப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

(ஆ) அ (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள மதிலை நிர்மாணிக்க அனுமதி வழங்கிய அரசியல் தலைமைத்துவம் மற்றும் அலுவலர்களின் பெயர்கள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

632/ '16

கௌரவ ஜயந்த சமரவீர,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 1948 ஆம் ஆண்டு முதல் 2015 சனவரி மாதம் 08ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மற்றும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதன் பின்னர் தவறாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட பௌத்த பிக்குமார்களின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாது;

(ii) விளக்கமறியலில் வைக்கப்பட்ட அல்லது சிறையில் அடைக்கப்பட்ட பிக்குமார்கள், அவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு அல்லது சிறையில் அடைக்கப்படுவதற்கு காரணமான குற்றச்சாட்டு அல்லது தவறு, ஒவ்வொரு பிக்குவுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

(iii) விளக்க மறியலில் வைக்கப்பட்ட அல்லது சிறையில் அடைக்கப்பட்ட பிக்குமார்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதி ஒவ்வொரு பிக்குவுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

என்பதை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

(ஆ) (i) 2015.01.08 ஆந் திகதி முதல் 2016.03.31ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிக்குமார்களின் எண்ணிக்கை யாது;

(ii) விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிக்குமார்களுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒவ்வொரு பிக்குவுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

(iii) மேற்படி பிக்குமார்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதி ஒவ்வொரு பிக்குவுக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

656/ '16

கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2015.01.08 ஆந் திகதி தொடக்கம் இன்று வரையான கால எல்லையில் முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, மாகாண சபை உறுப்பினர்களுக்கு, மற்றும் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக விசேட புலனாய்வுப் பிரிவுக்கு (SIU) கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு;
- (ii) மேற்படி (i) இன் பிரகாரம் குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் பெயர்களை சபையில் சமர்ப்பிப்பாரா;
- (iii) விசேட புலனாய்வுப் பிரிவினால் புலனாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவு;
- (iv) இப்புலனாய்வுகளின் முன்னேற்றம் தனத்தனியாக யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

108/ '15

கௌரவ புத்திக பத்திறண,— பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) இலங்கையில் தற்போது பேணிவரப்படுகின்ற சினிமா மண்டபங்களின் எண்ணிக்கை யாது;
- (ii) இலங்கையில் தற்போது இயங்கி வருகின்ற சினிமா சபைகளின் எண்ணிக்கை யாது; அவற்றின் பெயர்கள் யாவை;
- (iii) மேற்படி ஒவ்வொரு சபைக்கும் உரிய சினிமா மண்டபங்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாது;
- (iv) திரைப்படம் எச்சபைக்கு உரியதாக அமைதல் வேண்டுமெனத் தீர்மானிக்கின்ற முறையியல் யாது;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) திரைப்படமொன்று திரையிடப்பட வேண்டிய சினிமா மண்டபங்களின் எண்ணிக்கை எவ்வளவுவென்பது பற்றிய திட்டவட்டமான பெறுமானமொன்று உள்ளதா;
- (ii) ஆமெனில், அப்பிரதிகளின் எண்ணிக்கை யாது;
- (iii) மேற்படி திட்டவட்டமான வரையறையினை மீறிச்செல்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளனவா;
- (iv) ஆமெனில், அவ்விதமாக திட்டவட்டமான பிரதிகளின் எண்ணிக்கையை விஞ்சியதாக திரைப்படமொன்றை திரையிடக்கூடிய முறையியல் யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) ஒரு தயாரிப்பாளருக்கு அதிக வாய்ப்பினை வழங்குவதனால் மற்றுமொரு தயாரிப்பாளருக்கு அநீதி ஏற்படுகின்றதென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
- (ii) ஆமெனில், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நியாயமான பிரதிகளின் எண்ணிக்கையை திரையிடுவதற்கு அனுமதி வழங்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

357/ '15

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) அகதிகளாக வெளிநாடுகளில் பிரசாவுரிமைக்கு விண்ணப்பித்துள்ள இலங்கையர்கள், இலங்கையர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அவ்வாறானவர்களுக்கு தூதரகங்களால் சேவைகள் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லையெனும் சுற்றறிக்கையொன்று உள்ளதா என்பதையும்;
- (iii) மேற்படி சுற்றறிக்கையை நீக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதா என்பதையும்;
- (iv) ஆமெனில், சுற்றறிக்கையை நீக்குவதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

2016 யூன் 24, வெள்ளிக்கிழமை

வாய்மூல விடைக்கான வினாக்கள்

111/ '15

கௌரவ புத்திக பத்திறண,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தின் பொம்பகெலே ஒதுக்கத்தின் பரப்பளவு யாது;
- (ii) அங்குள்ள ஓரிடஞ்சார்ந்த தாவரங்கள் யாவை;
- (iii) பொம்பகெலே ஒதுக்கத்தில் வசிக்கின்ற ஓரிடஞ்சார்ந்த விலங்கு வகைகள் யாவை;
- (iv) இந்த வனம் ஓர் ஒதுக்கமாக பெயரிடப்பட்ட திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 2014.04.14 ஆந் திகதிக்குப் பிந்திய தினமொன்றில் பொம்பகெலே ஒதுக்கத்தில் ஓர் ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி வெட்டித் துப்புரவு செய்யப்பட்டுள்ளது என்பதையும்;
- (ii) ஒதுக்கத்தில் உயிர்சார் முக்கியத்துவம் வகிக்கின்ற மேற்பகுதியிலேயே அவ்விதமாக வெட்டித் துப்புரவு செய்யப்பட்டுள்ளதென்பதையும்;
- (iii) இதனால் பாரிய சுற்றாடல் சேதம் ஏற்பட்டுள்ளதென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (இ) (i) பொம்பகெலே ஒதுக்கத்தில் இந்த அழிவு எவரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது;
- (ii) அது எக்குறிக்கோளுக்காக;
- (iii) இந்த காடழிப்புக்கு அனுமதி வழங்கிய உத்தியோகத்தர்கள் இருப்பின் அவர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் பதவிகள் யாவை;
- (iv) பொம்பகெலே ஒதுக்கத்தின் அழிவினை தடுத்துநிறுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

473/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— சுகாதார, போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1998 ஆம் ஆண்டு தொடக்கம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு 15-20 க்கு இடையிலான அளவில் இருதய சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதையும்;
- (ii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்படும் இருதய சத்திர சிகிச்சைகளின் எண்ணிக்கை 2 வரை வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (ஆ) (i) இந்நிலைமையில் நோயாளர்கள் நீண்ட காலம் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டி ஏற்படுகின்றது என்பதையும்;
- (ii) இக்காரணத்தினால் பெருந்தொகையான நோயாளர்கள் மரணிக்கின்றனர் என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (இ) (i) நாளொன்றுக்கு நடைபெறும் இருதய சத்திர சிகிச்சைகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதற்கான காரணங்கள் யாவை;
- (ii) நாளொன்றுக்கு நடைபெறும் இருதய சத்திர சிகிச்சைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திகதி யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

477/ '16

கௌரவ கனக ஹேரத்,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகம் மூலமாக தற்போது நுகர்வோருக்கான நீர் சேவைகள் இணைப்புகளும் நீர்க்குழாய் சேவைகளும் நீடிக்கப்படுவதில்லை என்பதை அவர் அறிவாரா;
- (ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை;
- (iii) இதன் காரணமாக மாவனெல்ல பிரதேசத்தில் நீரைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
- (iv) ஆமெனில், சிரமத்திற்கு உள்ளாகிய மக்களுக்கு நீர் இணைப்புகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய காலப்பகுதியைக் குறிப்பிடுவாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

509/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) சுனாமி அனர்த்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்த பல குடும்பங்கள் தற்போதுகூட அநாதரவாக உள்ளனர் என்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) அவ்வாறு வீடுகளை இழந்துள்ளவர்களை பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் தெரிவு செய்து இவர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வாரா;
- (ii) அனர்த்த முகாமைத்துவ அமைச்சம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சம் ஒன்றிணைந்து இவ்வேலைத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

562/ '16

கௌரவ எஸ். சிறீதரன்,— திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடு பற்றி அவர் அறிவாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், இதுவரை அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (iii) மேற்படி தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் புரிந்துள்ள நிதி மோசடி நிரூபிக்கப்பட்ட பின்னர் இவருக்கு இடமாற்றும் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், குறித்த இடமாற்றம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்
- (v) மேற்படி இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியின் பிற கிளைகள் அந்த மாவட்டத்தில் அமைந்துள்ளனவா என்பதையும்;
- (ii) இன்றேல், அந்த மாவட்டத்தில் வசிக்கும் 650,000 மக்களுக்கு மேற்படி தொழில்நுட்பக் கல்லூரி போதுமானதாக என்பதையும்;
- (iii) இன்றேல், அது தொடர்பாக எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

574/ '16

கௌரவ செயிட் அலி ஸாஹிர் மவுலானா,— கல்வி, அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட, அ/பமுனுகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய திரு. ஏ.எச். சமூன் என்பவரை, ஏதேனும் ஒழுக்காற்று கட்டளையின் பேரில் ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் 2:17 பிரிவிற்கு அமைவாக (தொடர்பு இலக்கம் வமமா/கதி/07/02/001) ஓய்வு பெறச் செய்வதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனின், அது எத்திகதியில் இருந்து என்பதையும்;
- (iii) இதற்கு அமைவாக, இவரது ஓய்வுப் பணிக்கொடையும் ஓய்வூதியமும் பெற்றுக்கொடுக்கப்படுமா என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

593/ '16

கௌரவ லக்கீ ஜயவர்தன,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தூரப் பயணச் சேவை புகையிரதங்களில் இயங்கி வந்த உணவகச் சேவை இன்றளவில் இயங்குவதில்லை என்பதை அறிவாரா என்பதையும்;
- (ii) உணவகம் மூடப்பட்டுள்ளதால் தூரப் பயணச் சேவை புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என்பதையும்; உணவகங்களின் மூலம் அரசாங்கத்துக்கு கிடைத்த வருமானம் இழக்கச் செய்யப்பட்டுள்ளதென்பதையும் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) உணவகச் சேவையை மீள இயங்கவைத்தல் தாமதமடைவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (ii) மூடப்பட்டுள்ள உணவகச் சேவையை துரிதமாக இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;
- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

616/ '16

கௌரவ இஷாக் ரஹுமான்,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) புகைபிடிப்பதினால் புற்றுநோய், பாரிசுவாதம் மற்றும் சிறுநீரக நோய்கள் பரவலாக ஏற்படுகின்றதென்பதையும்;
- (ii) இது நாட்டு மக்களின் சுகாதார நிலைமை மற்றும் பொருளாதாரத்தை பாதிக்கின்றதென்பதையும்;
- (iii) புகையிலையின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட பொது மக்களின் சுகாதார நிலைமை சீர்குலைதல் பொருளாதாரத்திற்கு பாதிப்பாகுமென்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (ஆ) (i) புகைபிடித்தலை முற்றாக நிறுத்த முடியாதா என்பதையும்;
- (ii) பாடசாலைகளுக்கு பக்கத்தில் சிகரெட் விற்பனை செய்யப்படுவதை முற்றாக நிறுத்த முடியாதா என்பதையும்;
- (iii) சிகரெட்டின் விலையை தாங்க முடியாத அளவிற்கு உயர்த்துவதற்கு முடியாதுள்ளது ஏன் என்பதையும்;
- (iv) இரசாயன உரப் பாவனையின் மூலம் சிறுநீரக நோய் ஏற்படும் போக்கு அதிகரிப்பதால் உரம் தொடர்பில் கடுமையான தீர்மானங்களை மேற்கொண்ட அரசாங்கம், புகையிலை தொடர்பில் கடும நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பது ஏன் என்பதையும்;
- (v) இதற்கான காரணம் பல்தேசிய கம்பனிகளின் அழுத்தங்களா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

620/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில்,
- (i) இலவசமாக நடத்தப்படும் பாடநெறிகளின் எண்ணிக்கை எவ்வளவு; மற்றும் அந்தப் பாடநெறிகள் யாவை என்பதையும்;
 - (ii) பணம் அறவிட்டு நடத்தப்படும் பாடநெறிகளின் எண்ணிக்கை எவ்வளவு; மற்றும் அந்தப் பாடநெறிகள் யாவை என்பதையும்;
 - (iii) விண்ணப்பிக்கும் தகைமையுள்ள அனைத்து மாணவர்களும் பாடநெறிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்றார்களா என்பதையும்;
 - (iv) வசதிகள் போதியளவில் இல்லாத பாடநெறிகள் யாவை என்பதையும்;
 - (v) அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) வசதிகள் அதிகரிக்கப்படுமெனில், சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- (ii) அபிவிருத்தித் தேவைகளை இனங்கண்டு அந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வசதிகள் அதிகரிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
- (iii) “மென் திறமைகளின் அபிவிருத்தித் தேவைகளை இனங்கண்டு அந்தத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது” என்பதன் மூலம் கருதப்படும் பௌதீக முன்னேற்றம் யாதென்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

624/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஊவா மாகாண சபையின் தற்போதைய முதலமைச்சர் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட பின்னர் இதுவரை மேற்கொண்டுள்ள வெளிநாட்டு விஜயங்கள் யாவை என்பதையும்;
- (ii) ஊவா மாகாண சபையின் முதலமைச்சரின் கட்டளையின் பேரில் இதுவரை வெளிநாட்டு விஜயங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அலுவலர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
- (iii) மேற்படி (i) மற்றும் (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு விஜயங்களின் நோக்கங்கள் மற்றும் அவற்றுக்குச் செலவான பணத்தொகைகள் தனித்தனியே யாவை என்பதையும்;
- அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

630/ '16

கௌரவ மஹிந்தானந்த அலுத்தகமகே,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2001 - 2004 ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நீண்டகால குத்தகை அடிப்படையில் தனியார் கம்பனி அல்லது நபர்களுக்கு வழங்கியுள்ள மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) குத்தகைக்கு வழங்கியுள்ள களஞ்சியசாலையின் பெயர், சதுர அடி, குத்தகைத் தொகை மற்றும் குத்தகைக்கு வழங்கிய கம்பனி அல்லது நபரின் பெயர் வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி களஞ்சியசாலைகள் அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அல்லது பகிரங்க கேள்விப்பட்டதிர நடைமுறைக்கு அல்லது அரசாங்க விலை மதிப்பீட்டிற்கு உட்பட்டதாக குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (ii) மேற்படி நிபந்தனைகள் எதுவுமின்றி இந்த களஞ்சியசாலைகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பின், அவை மீண்டும் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

631/ '16

கௌரவ தாரக்க பாலசூரிய,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2013 ஆம் ஆண்டில் மாகாண வீதிகளை காப்பட்டு அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கேகாலை தேர்தல் தொகுதியில் 12 வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்ததென்பதையும்;
- (ii) உத்தேச வீதிகளில் கேகாலை, நிலவக்க ஊடாக அந்திரமட வீதி, (6.9 கி.மீ), உந்துகொட, கிரிபட்டிய சந்தியில் திரும்பி ஓவிட்டிகமுவ ஊடாக நிக்கபிடிய வரையான வீதி (4.20 கி.மீ.), அம்பவல, உடுமாகம, பன்தெனிய வீதி (2 கி.மீ) ஆகிய வீதிகளின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அப்பணிகள் நிறைவு செய்யப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) மேற்படி வீதிகளின் பணிகளை நிறைவு செய்வதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- (ii) இன்றேல், அதற்கான காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

கௌரவ ஜயந்த சமரவீர,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி தொடக்கம் 2016 மார்ச் 24 ஆம் திகதி வரையான காலத்தினுள் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆண்டு அடிப்படையில் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (ii) மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் பெயர், முகவரி மற்றும் இத்தகைய தண்டனை விதிக்கப்படுவதற்கு இவர்கள் செய்த குற்றம் ஒவ்வொரு கைதியின் அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?
- (ஆ) (i) மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகளுக்கு விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனின், விசேட மன்னிப்பானது யாரால்; எத்திகதியில்; எத்தகைய தண்டனைக்கு உள்ளாகியிருந்த எந்த சிறைக் கைதிகளுக்கு அளிக்கப்பட்டதென்பதை தனித்தனியே சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

கௌரவ புத்திக பத்திறண,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ரணவிரு சேவா அதிகாரசபையில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாட் தொகுதியினர் வெவ்வேறாக எவ்வளவு;
- (ii) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இவ்வதிகாரசபையின் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாட் தொகுதியினருக்கு சீருடை வழங்குவதற்கு செலவு செய்யப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு;
- (iii) சீருடை வழங்கப்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாட் தொகுதியினரை, ஆண், பெண் என வகைப்படுத்தினால் ஒவ்வொரு வகையிலுமுள்ள ஒவ்வொருவருக்கும் சீருடைக்காக செலவு செய்யப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) சீருடைக்காக தெரிவு செய்யப்பட்ட துணி தரம் குறைந்ததென்பதையும்;
- (ii) இதன் காரணமாக உத்தியோகத்தர்கள் இவ்வுடைகளை நிராகரித்துள்ளனர் என்பதையும்;
- (iii) அதிகாரசபையின் தலைவி எதேச்சாதிகாரமாக செயற்பட்டுள்ளார் என்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) (i) ரணவிரு சேவா அதிகாரசபையின் சீருடைப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பாரா;
- (ii) ஆமெனில் அது எவ்வாறு;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?